

ஜூன்- 23

TNPSC துளிகள்

- ❖ குஜராத்தின் பஞ்ச மஹால் மாவட்டத்தில் உள்ள பாவகாத் மலையில் அமைந்துள்ள, புதுப்பிக்கப் பட்ட ஸ்ரீ காளிகா மாதா கோயிலைப் பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.

தேசியச் செய்திகள்

கடற்கரையைத் தூய்மைப்படுத்துவதற்கான இயக்கம்




- ❖ 2022 ஆம் ஆண்டில் 75 கடற்கரைகளைச் சுத்தப்படுத்தும் முன்னெடுப்பினை மத்திய அரசு அறிவித்தது.
- ❖ கடற்கரையைத் தூய்மைப்படுத்துவதற்கான இயக்கமானது 2022 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் தேதியன்று தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதியன்று முடிவடையும்.
- ❖ இந்த ஆண்டு, செப்டம்பர் 17 ஆம் தேதியானது 'சர்வதேசக் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் தினமாக' அனுசரிக்கப்பட உள்ளது.

முக்கியத் தகவல் உள்கட்டமைப்பு

- ❖ மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது, ICICI வங்கி, HDFC வங்கி மற்றும் ஒருங்கிணைந்தப் பணவழங்கீட்டு இடைமுகத்தினை நிர்வகிக்கும் நிறுவனமான NPCI ஆகியவற்றின் தகவல் தொழில்நுட்ப வளங்களை 'முக்கியத் தகவல் உள்கட்டமைப்பு' என்று அறிவித்துள்ளது.
- ❖ இவற்றிற்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் அது தேசியப் பாதுகாப்பில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இது குறிக்கிறது.
- ❖ இந்த வளங்களை அங்கீகாரமின்றி அணுகும் எந்தவொரு நபருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
- ❖ 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், எந்தவொரு தரவு, தரவுத் தளம், தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு அல்லது தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு

ஆகிய டிஜிட்டல் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக அவற்றினை முக்கியத் தகவல் உள்கட்டமைப்பாக அறிவிக்கும் அதிகாரம் மத்திய அரசிற்கு உள்ளது.



வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் NIPUN முன்னெடுப்பு



- ❖ "நிர்மாண் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்தச் செய்வதற்கான தேசிய முன்னெடுப்பு (NIPUN)" என்ற புதுமையான திட்டத்தினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது தொடங்கியுள்ளது.
- ❖ 100,000 கட்டுமானத் தொழிலாளர்களின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக இந்த முன்னெடுப்பானது தொடங்கப்பட்டது.
- ❖ இது "தீனயாள் அந்த்யோதயா-யோஜனா தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்" (DAY - NULM) கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
- ❖ இந்தத் திட்டத்தின் கீழ், புதிய திறன் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் கட்டுமானத் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
- ❖ நிபுன் திட்டமானது தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தினால் செயல்படுத்தப்படும்.

111 அரசியல் கட்சிகள் நீக்கம்

- ❖ "நடப்பில் செயல்பாட்டில் இல்லாத அரசியல் கட்சிகளை" கண்டறிந்து, அதில் 111 பதிவு

செய்யப் பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

- ❖ "கடுமையான நிதி முறைகேடு" தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக மூன்று கட்சிகள் குறித்த ஒரு அறிக்கையினை வருவாய்த் துறைக்குத் தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ளது.
- ❖ 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமானது, அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கும் அவற்றின் பதிவை நீக்குவதற்குமான ஒரு அதிகாரத்தைத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்குகிறது.
- ❖ பதிவு செய்யப்பட்ட கட்சிகள், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தினை மீறும் ஒரு நடவடிக்கையானது கண்டறியப்பட்டு அவற்றிற்கு எதிராக ஒரு நடவடிக்கை எடுக்கப் படுவது இது இரண்டாவது முறையாகும்.

சர்வதேசச் செய்திகள்

இலங்கை அரசியலமைப்புத் திருத்தம்

- ❖ இலங்கை அரசானது குடியரசுத் தலைவரின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அதன் அரசியலமைப்பில் 21வது திருத்தத்தினை நிறைவேற்றியுள்ளது.
- ❖ இது முன்பு இருந்ததை விட அதிக அதிகாரங்களைப் பாராளுமன்றத்திற்கு வழங்கச் செய்கிறது.
- ❖ இது பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிப்பது மட்டுமன்றி குடியரசுத் தலைவரின் நடவடிக்கைகளுக்கு அவர் பதில் கூறும் ஒரு பொறுப்பினையும் வழங்குகிறது.

பொருளாதாரச் செய்திகள்

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதார நாடு

- ❖ மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சமீபத்தியத் தரவுகளின் படி, அமெரிக்க நாடானது இந்தியாவின் மிகப்பெரிய ஒரு வர்த்தகப் பங்குதார நாடாக மாறி உள்ளது.
- ❖ அமெரிக்காவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தக அளவானது 119.42 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மதிப்பினை எட்டியுள்ளது.
- ❖ இது சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகத்தை விட அதிகமாக உள்ளது.
- ❖ சீன நாடானது 2013-2014 முதல் 2017-2018 வரையிலும், 2020-2021 வரையிலும் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதார நாடாகத் திகழ்ந்தது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

இந்தியாவின் முதல் புவியீர்ப்பு எதிர்விசை கொண்ட கவச உடை

- ❖ டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனமானது உலகின் முதல் புவியீர்ப்பு எதிர்விசை கொண்ட கவச உடையை உருவாக்கியுள்ளது.
- ❖ இது விண்வெளி வீரர்களின் உடல் தசைகளை வலுப்படுத்தவும், எலும்புகளில் உள்ள தாதுக்களின் இழப்பைத் தடுக்கவும் உதவும்.
- ❖ இது விண்வெளியில், விண்வெளி வீரர்களின் எடையை 70 சதவீதத்திற்கு மேல்

அதிகரித்து அவர்கள் அங்கு மிதக்காமல் தடுக்கும்.



சுற்றுச்சூழல் செய்திகள்

‘ஒருமுறை மட்டுமே பயன்படும் நெகிழிக்குத்’ தடை



- ❖ மத்திய அரசானது, 2022 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் ‘ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிகளின்’ பயன்பாட்டினைத் தடை செய்துள்ளது.
- ❖ ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி என்பது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப் பட்டுத் தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களைக் குறிக்கிறது.
- ❖ 75 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலித்தீன் (நெகிழி) பைகள் ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தடை செய்யப் பட்டன.

- ❖ 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், 120 மைக்ரானுக்குக் குறைவான பாலித்தீன் (நெகிழி) பைகளும் தடை செய்யப்படும்.

மாநிலச் செய்திகள்

சர்வதேச இலக்கிய விழா



- ❖ சிம்லாவில் உள்ள கெய்ட்டி திரையரங்கில் "உன்மேஷா" என்றழைக்கப்படும் மூன்று நாட்கள் அளவிலான சர்வதேச இலக்கிய விழா நடைபெற்றது.
- ❖ இந்த விழாவானது, இன்று வரையில் இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச இலக்கிய விழாவாகும்.

கேரள இடம்பெயர்வு கணக்கெடுப்பு



- ❖ கேரள மாநிலமானது "2022-23 ஆம் ஆண்டிற்கான கேரள இடம்பெயர்வு கணக்கெடுப்பு" நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
- ❖ உலகெங்கிலும் உள்ள நாடுகளில் வாழும் மலையாள மொழி இனத்தவரைப் பற்றிய

தரவு வங்கியைத் தயாரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

- ❖ இந்தக் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக “மலையாளி பிரவாசி தளமானது” தொடங்கப்படும்.
- ❖ வெளிநாட்டினருக்கான காப்பீடு மற்றும் பிற நலத்திட்டங்களை இணைப்பதற்கு இந்த தளமானது பயன்படுத்தப்படும்.
- ❖ இந்தத் தரவுத்தளத்தைத் தயாரிப்பதற்காக விரிவான உலகளாவியப் பதிவு இயக்கமும் நடத்தப்பட உள்ளது.
- ❖ 1998 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முதல் கணக்கெடுப்பானது, அந்தக் காலக் கட்டத்தில் சுமார் 1.5 மில்லியன் கேரள மக்கள் இந்தியாவிற்கு வெளியே வெளி நாடுகளில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டது.
- ❖ 2018 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு கேரளாவிலிருந்து 2.12 மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

உலக அரிவாள் வடிவ செல் விழிப்புணர்வு தினம் - ஜூன் 19



- ❖ இது அரிவாள் வடிவ செல் நோய் மற்றும் அதன் சிகிச்சைகள் பற்றிப் பொதுமக்களுக்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ❖ இத்தினமானது நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றியும் எடுத்துரைக்கிறது.
- ❖ அரிவாள் செல் இரத்தசோகை என்பது சிவப்பு இரத்த அணுக்கள் சாதாரண இருபுறக் குழிவு வடிவத்திற்குப் பதிலாக அரிவாள் வடிவமாக மாறுகின்ற ஒரு வகையான மரபு வழிக் கோளாறாகும்.

உலக மெது ஓட்டப் பயிற்சி தினம் - ஜூன் 19

- ❖ மெது ஓட்டப் பயிற்சியானது பிரபலமாக வளர்ந்து வருவதற்கு ஏற்ற வகையில் இந்தத் தினமானது முதன்முதலில் 1979 ஆம் ஆண்டில் W.T. ரபே என்பவரால் நிறுவப்பட்டது.
- ❖ இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே மெதுவாக நடப்பதற்கு இது மக்களை

ஊக்குவிக்கிறது.



மோதலின் போது நிகழும் பாலியல் வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - ஜூன் 19



- ❖ 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையானது 2008 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதியன்று இந்தத் தினத்தினை உருவாக்குவதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
- ❖ இந்தத் தினமானது மோதலின் போது நிகழும் பாலியல் வன்முறை பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ❖ இந்த ஆண்டிற்கான கருத்துருவானது, 'தடுப்பதேப் பாதுகாத்தல்: மோதலின் போது நிகழும் பாலியல் வன்முறையின் அமைப்பு சார்ந்த மற்றும் ஒரு செயல்பாட்டு முறையிலானத் தடுப்பை மேம்படுத்துதல்' என்பதாகும்.

தந்தையர் தினம் - ஜூன் 19


- ❖ தந்தையர் தினம் என்பது தந்தை மற்றும் தந்தைவழி பிணைப்புகளையும், சமூகத்தில் தந்தையின் செல்வாக்கையும் மதிக்கும் ஒரு விடுமுறை தினமாகும்.
- ❖ இத்தினமானது முதல் முறையாக 1910 ஆம் ஆண்டில் ஜூன் மாதத்தின் மூன்றாவது

ஞாயிற்றுக் கிழமையன்று கொண்டாடப்பட்டது.



தேசிய வாசிப்பு தினம் - ஜூன் 19

- ❖ இந்தத் தினமானது புதுவையில் நாராயண பணிக்கர் (PN பணிக்கர்) என்பவரைக் கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ❖ இவர் கேரளாவில் நூலகம் மற்றும் எழுத்தறிவு இயக்கத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
- ❖ கேரள அரசானது PN பணிக்கர் அறக்கட்டளையுடன் இணைந்து 1996 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதியன்று வாசிப்பு தினத்தினைத் தொடங்கியது.



இதரச் செய்திகள்

உலகின் மிகப்பெரிய நன்னீர்வாழ் மீன்

- ❖ கம்போடியாவில் உள்ள மீகாங் ஆற்றில் 300 கிலோ எடையுள்ள திருக்கை மீன் பிடிப்பட்டு உள்ளது.
- ❖ அது இதுவரையில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய நன்னீர்வாழ் மீனாகும்.
- ❖ 2005 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் பிடிப்பட்ட 293 கிலோ எடையுள்ள மீகாங் ராட்சதக் கெளுத்தி மீனால் பதிவு செய்யப்பட்ட சாதனையை இது முறியடித்தது.

- ❖ மீகாங் ஆற்றில் உலகிலேயே அதிகளவில் பல்வேறு மீன் வகைகளைக் கொண்டுள்ள மூன்றாவது ஆறாகும்.



மனிதக் காதுகளின் மத்தியப் பகுதி

- ❖ மனிதக் காதுகளின் மத்தியப் பகுதியானது மீன்களின் செவுள்களில் இருந்து உருவானதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
- ❖ மனிதக் காதுகளின் மத்தியப் பகுதியானது மூன்று சிறிய, அதிர்வுறும் எலும்புகளால் ஆனது.
- ❖ இது ஒலி அதிர்வுகளை உள் காதுக்குள் கொண்டு செல்ல உதவுகிறது.
- ❖ புதைபடிவ மற்றும் கருச் சான்றுகள் என்பவை மனிதக் காதுகளின் மத்தியப் பகுதி என்பது மீன்களின் மூச்சுத் துளைகளிலிருந்து உருவானது என்பதை நிரூபிக்கின்றன.
- ❖ இருப்பினும், முதுகெலும்புகளின் மூச்சுத் துளையின் தோற்றமானது முதுகெலும்பு உயிரிகளின் பரிணாம வளர்ச்சியில் தீர்க்கப் படாத மர்மமாக உள்ளது.

